

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகருக்கும் டோரோன்ட்டோ பியர்ஸன் விமான நிலையத்துக்கும் இடையில் ஸூம் போக்குவரத்து இணைப்பைப் பற்றிய அறிவிப்பினை நகர நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 3, 2020) – ப்ராம்ப்ட்டன் நகருக்கும் டோரோன்ட்டோ விமான நிலையத்திற்கும் இடையிலான விரைவான நேரடி பேருந்து போக்குவரத்து ஏற்பாடு பற்றி அறிவிப்பதில் நகர நிர்வாகம் மகிழ்ச்சி கொள்கிறது. தடம் எண் 505 ஸூம் பொவையர்ட் (Züm Bovaird) வழித்தடமானது 2020 இன் இலையுதிர்காலத்தின்போது விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஒரு அங்கமாக, ப்ராம்ப்ட்டன் நகர் மன்றம் இதற்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நீட்டிப்பானது பிராந்தியத்திற்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, டோரோன்ட்டோ பியர்ஸன் பகுதியிலிருந்து வரும் வசிப்பிடவாசிகளுக்கு அல்லது அங்கு செல்லவிருப்பவர்களுக்கு இன்னும் அதிக வசதியை வழங்குவதுடன், இன்னொவ்வெஷன் காரிடார் (Innovation Corridor) உடனான ப்ராம்ப்ட்டன் நகரின் தொடர்புகளுக்கு மேலும் வலு கூட்டுகிறது.

பியர்ஸன் விமான நிலைய பகுதியானது, சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டபடி மிகப்பெரிதும் சிக்கல்கள் நிறைந்ததுமான ஒரு பகுதியாகும். பியர்ஸன் பகுதியானது, விமானநிலைய வேலைவாய்ப்பு மண்டலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது, இதில் ப்ராம்ப்ட்டன், மிஸ்ஸிஸ்ஸாகா மற்றும் எட்டோபிகோக் ஆகியவை அடங்குகின்றன மற்றும் 300,000 க்கும் மேலான பேர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குகின்ற, கனடா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வேலை வாய்ப்பு வழங்கும் பகுதியாகும்.

க்ரேட்டர் டோரோன்ட்டோ ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி[Greater Toronto Airports Authority (GTAA)] இந்த புது வழித்தடத்தை வரவேற்கிறது, ஏனெனில், ப்ராம்ப்ட்டன் நகருக்கும் விமான நிலையத்திற்கும் இடையிலான நேரடி பேருந்து இயக்கம் செய்வதை மேம்படுத்துவது குறிப்பிடத்தக்க பலன்களைத் தருகிறது என்று ஒரு ஆராய்ச்சி சுட்டிக்காட்டியிருக்கிறது. தடம் எண் 505 ஸூம் பொவையர்ட் (Züm Bovaird) நீட்டிப்பானது ப்ராம்ப்ட்டனில் இருந்து விமான நிலையத்திற்கு பணிக்காக வரும் பணியாளர்கள் இந்த பொதுப் போக்குவரத்து வசதியை பயன்படுத்துவதை இரட்டிப்பாகக் கூடும்.

டோரோன்ட்டோ பியர்ஸன் –இல், யு பி எக்ஸ்ப்ரஸ் (UP Express), ஆறு டிடிசி (TTC) வழித்தடங்கள், நான்கு மைவே (MiWay) வழித்தடங்கள், இரண்டு ஜி ஓ (GO) போக்குவரத்து தடங்கள் மற்றும் க்ரே

ஹெளண்ட் (Greyhound) போன்ற பிற பிராந்திய சேவைகள் உள்ளிட்ட போக்குவரத்து நெட்வொர்க்குகளுடன் ப்ராம்ப்ட்டன் நகர போக்குவரத்து பயனீட்டாளர்கள் இணைய முடியும்.

விரைவான கூற்றுக்கள்

- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாநகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 1 சதவீத மேல்வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது.
- வழித்தட எண் 505 ஸூம் பொவைர்ட் (Züm Bovaird) நீட்டிப்பிற்கு \$1.75 மில்லியன் முதல் - \$900,000 வரை நகர நிர்வாகம் நிதியளிக்கும், மீதி, வரி- வருவாயில் சரிக்கட்டப்படும்.
- தற்போதைக்கு, 10,000 ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளில் 13 சதவீதத்தினர் டோரோன்ட்டோ சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியச் செல்வதற்காக பொதுப் போக்குவரத்தினை உபயோகிக்கிறார்கள்.

அறிஞர் கூற்றுக்கள்

“இன்னோவேஷன் காரிடார் (Innovation Corridor) இன் ஒரு அங்கமாகவும் விமான நிலையப் பணியாளர்களில் பெரும் பங்கு வகிப்பவர்களுமாக இருந்தபடி, நமது பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் ப்ராம்ப்ட்டன் நகரவாசிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றிருவதிலும் நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். சமுதாயமே முக்கியம் என்ற பாணியில் 2020 ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது முக்கியமான முதலீடுகளைச் செய்கிறது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டனில் இருந்து டோரோன்ட்டோ பியர்ஸன்-க்கு பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் மிகவும் இலகுவாக சென்றடைய இன்றைய அறிவிப்பானது உதவும். உலகப்பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கு இருக்கும் திசையை நோக்கி நமது மக்கள் மற்றும் வணிகத்தை திறம்பட இணைக்க நமக்கு வேண்டுவதெல்லாம் வலுவான தரைவழி போக்குவரத்து இணைப்புகளேயாகும். இந்தச் சேவையானது ப்ராம்ப்ட்டன் நகர மக்களை விமான நிலையம் மற்றும் உலகின் இதர பகுதிகளுடன் இணைக்கும் முறையை வலுப்படுத்துகிறது .”

- ஸ்காட் கொல்லியர், உப தலைவர், வாடிக்கையாளர் மற்றும் விமான நிலைய முனையச் சேவைகள், GTAA

“ஒப்புதலளிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில், போக்குவரத்து நீட்டிப்புக்கான, இது போன்ற யுக்திரீதியான முதலீடுகள் அடங்குகின்றன; ப்ராம்ப்ட்டன் நகரமானது 'வாய்ப்புகளுக்கான ஒரு நகரமாக' விளங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக, நகர் மன்றத்தின் முன்னுரிமை கொண்ட விஷயங்களுடன் இது ஒத்துப்போகிறது. ப்ராம்ப்ட்டன் நகர வாசிகள் தங்களுக்கான வேலை

வாய்ப்பினை அடையவும், பணியமர்த்துபவர்கள் ப்ராம்பட்டன் நகரவாசிகளின் திறமையை உபயோகித்துக்கொள்ளவுமான உயர் தர போக்குவரத்து வசதிகளைக் கொண்டு சேர்ப்பதை இந்த வரவு செலவுத் திட்டம் மேம்படுத்துகிறது.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca